20th March 1959]

SRI S. LAZAR : இன்றைக்கு யார்யார் நீதிபதிகளாகவும் மாஜிஸ்டிரேட்டுகளாகவும் பணி செய்து வருகிறார்கள் ?

THE HON. SRI C. SUBRAMANIAM : வக்கீல்கள் பல பணிகளை ஆற்றி வருகின்றார்கள் என்று தெரியும். அவர்கள் இந்த முனிசிப் வேலைக்கு விண்ணப்பம் போட்டால் அவர்களுடைய விண்ணப்பம் மற்ற விண்ணப்பங்களைப் போல் கவனிக்கப்படும்.

SRI A. A. RASHEED : Is the Hon. Minister aware that a woman judge has been appointed in the neighbouring State and will the Government appoint women as judges in our State also?

MR. SPEAKER : Why should the hon. Member drag the neighbouring State in a question relating to our State?

THE HON. SRI C. SUBRAMANIAM : The conditions in the neighbouring State are completely different. There perhaps women occupy a certainly different position from that they occupy here in this State. That is the position.

MR. SPEAKER : I would like to tell the hon. Member, he should not drag the neighbouring State in discussions in this House on matters relating to this State. It may be advantageous to do so in some cases but in other cases it may be detrimental to the other States. So as a general policy I would request hon. Members not to drag the other States in discussions in this House.

SRI A. A. RASHEED : Only as a comparative study, I referred to the other State and not with any other intention.

MR. SPEAKER : I would request the hon. Member not to do it. As I said this time it may be advantageous to him to do so, but sometimes it may be detrimental.

Provident Fund of retired Police Officers

*912 *Q.*—SRI S. M. ANNAMALAI : கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவு செய்து பதிலளிப்பாரா—

(அ) போலீஸ் இலாகாவிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்த பின்புதான் பிராவிடண்டு பண்டு பணம் கொடுக்கப்படும் என்று சர்க்கார் உத்தரவு உள்ளதா ?

(ஆ) அப்படியாயின், அதற்கான காரணங்கள் யாவை ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) No, Sir.

(*b*) Does not arise.

SRI S. PAKKIRISAMI PILLAI : பிராவிடண்ட் பண்டு திட்டமும், பென்ஷன் திட்டமும் ஏற்பாடு செய்வதற்கு உண்மையிலேயே நாட்டுக்கு சேவை செய்யும் சிப்பந்திகளுக்கு பிராவிடண்ட் பண்ட் திட்டம் ஏற்படுத்தவில்லை. என்ன காரணம் ?

THE HON. SRI. M. BHAKTAVATSALAM : இந்த கேள்விக்கு இப்போது பிராவிடண்ட் பண்ட் பாக்கி கொடுப்பதற்குத் தாமதம் இல்லை என்று சொல்வேன். கனம் அங்கத்தினர் கொடுப்பது வேறு கேள்வி.

SRI S. A. M. ANNAMALAI ODAYAR : பிராவிடண்ட் பண்ட் பணம் புருஷன் செத்த பிறகு அவரின் மனைவி வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதை மாற்றுவதற்கு அரசாங்கம் யோசனை செய்யுமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதைப்பற்றித் தகவல் இல்லை. அங்கத்தினர் விவரம் கொடுத்தால் கவனிக்கப்படும்.

Setting up a sugar factory at Pennadam

9-00 a.m. * 688 *Q.*—SRI M. SELVARAJ : கனம் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் தயவு செய்து பதிலளிப்பாரா.—

(அ) தென் ஆற்காடு மாவட்டத்தில் விருத்தாச்சலம் தாலூகாவில் பெண்ணாடத்தில் கூட்டுறவு முறையில் சர்க்கரை ஆலை நிறுவுவதற்கான சிபாரிசு மத்திய அரசாங்கத்திற்கு செய்தது என்ன ஆயிற்று ?

(ஆ) இந்த ஆலை நிறுவுவதற்கு எவ்வளவு பணம் தேவை ?

(இ) எப்பொழுது இந்த ஆலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் ?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) *to* (*c*) The hon. Member's attention is invited to the answer to Question No. 281 put by him and replied on 27th July 1957 and the statement correcting the reply to one of the supplementary questions laid on the table of the House on the 15th February 1958. On the representations made by the Sugarcane Growers' Association of Vriddhachalam, to start a co-operative sugar mill of not less than 800 tons daily cane crushing capacity at Pennadam, the Registrar of Co-operative Societies was asked to take steps to organise the Society. The promoters were asked to apply to the Government of India for licence under the Industries (Development and Regulation) Act 1951, and the Government of Madras decided to recommend the application, when made. However, the Co-operative Society was not registered and the share capital was not collected. Meanwhile, the Government of India advised the State Governments to ' go slow ' in the matter of setting up new sugar factories on account of exchange difficulties and the large content of imported machinery required for setting up sugar factories. In November 1958, the Government of India again stated that it would not be possible to grant licences for import of sugar machinary for any more new factories. They have also requested State Governments that the organisation of new co-operative sugar mills factories need not be taken up.

The Government of Madras are examining the prospects of obtaining sugar mill machinery from local manufacturers, but the prospects of establishing the co-operative sugar mills at Pennadam are not bright.

SRI M. SELVARAJ : இப்போது நமது மாநிலத்தில் இருக்கும் சர்க்கரை ஆலைகள் மொத்தம் 5 தான். அந்தப் பகுதியிலுள்ள மக்கள், அங்கே கூட்டுறவு முறையில் சர்க்கரை ஆலை அமைப்பதற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கொடுக்கத் தயாராகயிருக்கிறார்கள்.